



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරුවකරයන් අල්ලාගැනීමට පූර්වජලෙසකුටු හෝ නොබහුවන් පොතාගැනීමට පූර්වජලෙස වෙනකුටු හෝ දැනගමන කරන ඇයනුට පොලිසියේ ඉස්සපුළුණට පකරලේනෑක හිසක හැවියකට තැකැදෙනෑට යෙදෙනවා ඇති. යම් නොර බහුවන් අමෙන් වෙත තිබූ ප්‍රමාණයෙන් තුළට විරුවල පැමිහිලියනෑට යෙදෙනවා ඇති. සැමතිය හිරකාරසිය ඇල්ලුමට තැකැදෙනෑකුන්ට පකරලේනෑනෙන් ඉලුවීයුතුයි.

ඉත්ත්‍යවාතිකයාප පිශ්චතකී අභ්‍යන්තර තිරුත්තිමයකී කඩ පිශ්චතකීප්පත්ති අතිවිකිම ගවරුක්කුම පොලිස් තුන්ස්පෙක්ටර් ජොන්තලින්තා ඕපාරිසින්පෙරිල් නැන්කොටු සිංහාසිකුම්. තිරුත්තිමයකී වෙතතිරුප්පවරුක්ක විරෝතමාප වෘත්තිකාවක්කප්පම්. තප්පිප්පොන් මතියුත්කාරරාප පිශ්චතක්ක වෙළුමති මතියුවීත් දින්ස්පෙක්ටර් ජොන්තලිතාම කේත්තුප්පෙත්තුකොට්ස්ලාම්.

WANTED BY THE POLICE.

MANAN SIYA; charged with house-breaking and theft at Kaikawala on August 1, 1897; is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; age, 26 years; height, 4 ft.; make, stout; complexion, dark brown; nose, full, stumpy; mouth, broad; lips, thick; teeth, ordinary; eyes, black, oval; hair, black, tied in a knot; toes, spread out; voice, hoarse; has tattoo marks on one of the arms; birthplace and general residence, Ahungalla; haunts Nawalapitiya; is married; wife lives at Walikadamulla in Bentota-Wallallawithi korale; relation, Lattuwahandi Jayaneris Silva; is well known to the Peace Officer and Fiscal's Arachchi of Ahungalla and Constable Arachchi and Fiscal's Arachchi of Kosgoda. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 16,927 for his arrest.

Gamachchi Patiranage Seadoris; charged with highway robbery at Welihinda on January 9, 1898; is a Sinhalese of the Vellala caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 38 years; height, 5 ft. 6 in.; is well built; complexion, dark; mouth and teeth, well formed; nose, ordinary; eyes, black; has a menacing expression; hair, black, tied in a knot; wears moustaches; has beard covering much of the face, cropped short; has a fierce appearance; birthplace and general residence, Denapitiya, Weligama korale; haunts Denapitiya bazaar; is married; has two children; lives with his father at Denapitiya; is well known to all the Headmen of Denapitiya division. The Police Magistrate of Matara has issued warrant No. 33,661 for his arrest.

Hewa Ebittage Babune; charged with house-breaking and theft at Diyagaha on January 12, 1898; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 26 years; height, about 5 ft.; make, thin; complexion, ruddy; nose, large, straight; mouth and teeth, large; eyes, large, round; hair, curly, tied in a knot; wears slight moustaches and beard; birthplace and general residence, Aparekka; haunts Gangoda in Kandaboda patty and Aparekka in Wellaboda patty; is unmarried; lives with his sister Dingihamy at Gangoda; father, Ebittage Baba; mother, Vitharange Babo Etana; brothers, Ebittage Andiris and Ebittage Janisa; lives at Aparekka; sister, Gangodagama Dingihamy lives at Gangoda; is well known to the Vidane Arachchi, Police Officer, and Dolphy de Sa Wijesekera Bandaranayaka of Aparekka. The Police Magistrate of Matara has issued warrant No. 30,684 for his arrest.

Mirissege Ara alias Adonisa; charged with robbery at Mimanekoledeniya on January 27, 1898; is a Sinhalese of the Berawaya caste; religion, Buddhist; occupation, devil-dancer; age, about 30 years; height, about 5 ft.; make, thin; complexion, dark brown; nose, small, pointed; mouth, small; teeth, well set; eyes, small, squint; hair, black, tied in a knot; wears slight moustaches; birthplace, Umbokka in Morawak korale; general residence, Katuwamwadiya in West Giruwa patty; haunts Umbokke, Geimeliya, Dampahala, Uneyumuwe, and Atawikila; is unmarried; was keeping a mistress, who has since died; father-in-law, Kadimacharige Wattubaba; brothers, Mirissege Janisa, Mirissege Andiris, and Mirissege Abiyasa; is well known to the Vidane Arachchi and Police Officer, both of Katuwam. The Police Magistrate of Tangalla has issued warrant No. 11,635 for his arrest.

STOLEN.

ON March 22, 1898, from the Lady Havelock Hospital at Maradana, Colombo: 1 hairpin, 1 sarong, 1 white cloth, and 50 cents in cash. Owner, Ambrose, a patient in the Lady Havelock Hospital.

On April 3, 1898, from a bungalow at Polgahawela: a double-barrelled breech-loader bore 20, and a two-foot boxwood rule, marked "C. G. R." Owner, Mr. Sydney Varley, Polgahawela.

LOST.

ON April 5, 1898, dropped between Queen's Hotel and the Convent at Kandy: a silver eyeglass chain with a brooch attached. Owner, Mrs. A. M. Walker.

MISSING

FOR over six weeks: Perumal Khone from Kyraraghava Moodiliar Chutram, Puthur, at Tinnevelly; is a Tamil of the Shepherd caste (kilone); occupation, cooly; age, 38 years; height, 5 ft. 3 in.; make, ordinary; complexion, black; nose, thin, straight; eyes, black; teeth, regular; face, lean, long; hair, black, tied in a knot; wears slight moustaches; gait, ordinary; general appearance, emaciated; usually wears an ordinary white cloth; has spent most of his life at Colombo and Rangoon as a cooly on plantations; after a dispute with his brothers regarding partition of family property disappeared. Is likely to go to Colombo, if alive, but it is suspected that he has been murdered by his brothers at Puthur; father lives at Palamcotta; brothers, Pilaya Khone and Sadalamuttu (suspected), lives at Puthur.

ବ୍ୟାଲିଙ୍ଗର ଉତ୍ସବରତ୍ନ ଧ୍ୟ.

“, තමන්විපත්තියෙහි සියලුපුරියේ; මොඹ වැළැකින් නි දී මානෙල්ලකුවාය ක්‍රියා ගුණාත්මක පත්‍රිකාවක යිනි. වෙල්ලාල රුහියේ සිංහල මත්තෙන්තිය; යැයුම්, බුබෑගම්; රස්කාව, වැට්ටිකාරකයා; වයස, අවරුදු පියින් පමණ ඇතුළු; උස, අඩි 5 ඩී, අභ්‍යල් 6 ඩී; ගිරිරය, සම්බුන්ධියේ; පාට, කර්පිය; කට සක දැන්, ගොදුකාරයට ඇතුළු; හායා, සාංචාන්ත්‍යයේ; ඇඟ්, කර්පිය; ඉක්නේ, කර්පිය, කො, නොවියකට බිඳුලා ඇතුළු; උපුරුවුල නොවූ ඇඟ්; ප්‍රිතුක ප්‍රාගම කෙස ඇඟ්, තේකාටකර යටු ඇඟ්; රෝග පෙනුමයේ ඇඟ්; උපන් මත සකා ගිබාගැනීමකාට ගැවෙශන තැංත්, වැළැගීමේ කොරෝරේ දෙනපිලියේය; ගො යෙක්විට ගැවෙනෙහි තැංත්, දෙන පිරියේ සඩුවා යේ; උපන් පිරියේ ඔහුගේ පිරින් ඇඟ්, දෙන පිරියේ ඔහුගේ පිරින් සම්ග පදන්වීම් සිරින්; දෙනපිලිය පෙනායේ සියලුම මූලාදුක්‍රියාව මොඹව නොවූ දැනුම් ඇඟ්. මායිර පෙළුදීය බහුකාරකාන් එකිනෙක ඇඟ් 30,661 දරන වෙරන්තුව මොඹ ඇඟ් මිලියන පින්ස පිවිකර ඇඟ්.

හාම, මහන්දිසු ; මේ, සු වත් 1897 ක්වූ අයෙක්තු
මස 1 මෙන් දින කඩිකාවලදී ගෙවල් බින්දු සහ
හොරකම් කළාය සියා, දේශපරෝධාන් කර තිබේ.
හළායම් ජ්‍යෙෂ්ඨ සි-හාලයෙන්ය ; අයම්, විවාහාත් ;
වයස, අවිරුදු 26පි ; උප, අඩි 4පි ; පැරිරි, සැපුඩු-නීඩ්;
ආට, තලම්ලඹුපි ; සහක, මහකයි, පැතැලුපි ; කට,
සලඹුපි ; කොල්, ගහකමයි ; දැන්, සාමාජිකයි ; ඇය,
කරුපි, වටකුරුපි ; ඉසකේ, කරුපි, කොත්වේකට
බැඳා ඇති; ඇමේලි එන්දා ඇති ; කට සඩ්, ගොරේ
සුපි ; අකක කොටුප් ලංඛන ඇති ; උපත ගම සහ
බොතෝකොට ගුවසෙක හැඟ, අනුත්ගල්ල ; කො
යෙක්විට ගුවසෙක තැන්, නාවලයිරිය ; තව්ගකා ;
සුළු පදි-මි ති. බිඩිලි. කොරලේ වලිකඩමුල්ලේය ;
නැශියා, ලුවහනයදී ජෘගන්ඩරස සිල්වා ; අනුත්ගල්ලේ
පොලිස් මුලාද්‍යිනාව සහ පිස්කල් ආරච්චිවන් කොස්
ගොඩ කොස්කාපල් ආරච්චිව සහ පිස්කල් ආරච්චිවන්
මොසුව කොදාම දැනුම් ඇති. බිලපිටියේ පොලිස් නඩු
කාරකුණ එසින් අංක 16,927 දරණ වරෙන්දුව මොසුව
අලුත්ම පින්ස පිටකර ඇත.

ବୁ, ପେଟ୍ଟା, ଫିଲିଙ୍କରଙ୍ଗେ ବିଲୁଣେ ; ତାହିଁ 1898 ମୁଖ୍ୟ
ରକ୍ଷଣାର ମଧ୍ୟ 12 ଲେନ୍ଦି ଦିନ ଗେବଲ୍‌ବିନ୍‌ଦ୍ୱା ସଙ୍ଗ କୋରକାଳି
କାଳୀଙ୍ଗ ଛିମ୍ବା ଫ୍ରେଶର୍‌ପାର୍ସ୍‌କ କର ଦେବି. ଯୋତିକାଳ
ଦ୍ୱାରା କିମ୍‌ପାଲ ମିଥିତଙ୍କର କାଳ ; ଅଗମ, ବ୍ରିଜାମାତ୍ର ; ରଙ୍ଗାଳ,
ପ୍ରେରିଲ୍‌କାରାରା ; ଲକ୍ଷଣ, ଫ୍ଲାଇର୍‌ଟ୍ରେନ୍‌କାରି 26ଟି ପାଇଁ ଆଜ ; ଲେସ,
ଫିଲିଙ୍କର ପାଇଁ ଆଜ ; ଅର୍ଦ୍ଧର୍ଦ୍ଧ, କେବିଲ୍‌ପାଇଁ ; ପାର, ତାଙ୍କ
ପାପଦ ; ନାହାର, ଲୋକାଲିପି କେଲିବ ଆଜ ; କପିଲାଙ୍କ
ଦ୍ୱାରା, ଲୋକାଦି ; ଅଚ୍ଛ, ଲୋକାଦି, ପାପକୁରାଦି ; ଉଦ୍‌ଦେଶ୍ୟ,
କୌରାଲ୍‌ପୁରିଲ୍‌ଲାଙ୍କ, କୋଶବେଳିକାର ପିଲାଦିଲା ଆଜ ; ଦ୍ଵାରା କା
କରିଯିବୁଲ୍‌ଲୀନ୍ ଯନ୍ତର ପିଲିକନ୍ତ ଲିକାବା ; ଦୂରତ କାମ କାହା
ବୋଲେବେଳେ ଦେଖିଯ ପାଦିଲି ପାଦିଲି ପାଦିଲି, ଆପରେକିକ ;
କୋଣେକିପିଲି ଗୁରୁତେଜକ ହୁଏଁ, କାହାଦିବିଲାନ୍ତରୁଲେ
ଗାନ୍ଧୀବ କାହାର ପିଲାଲିବିଲାନ୍ତରୁଲେ କିମେଳ ଅପରେକ
କେନ୍ଦ୍ରିଯ ; ଶଳଃପାତା, ପାହେର୍‌ଦିର୍, ବିନିଯିଙ୍କାମିତିର କାମ
ଗାନ୍ଧୀବ ପାଦିନାଲିପି ଦିରିନ୍ ; ଦିନ୍, ଫିଲିଙ୍କରଙ୍ଗେଲେ କିମା ;
ମଲି, ତନୁରକାଳେ ବିଲୁପିତକାଳ ; ପାହେର୍‌ଦରହେଁ, ଆପ
ରେକ୍ରେନ୍‌ଜେନ୍ ପାଦିନାଲି ଫିଲିଙ୍କରଙ୍ଗେ ଅନନ୍ଦରିଚ୍ଛ କାହା ଫିଲିଙ୍କର
କେନ୍ଦ୍ରିଯ ପାଦିନାଲି ପାଦିନାଲି ପାଦିନାଲି ପାଦିନାଲି ପାଦିନାଲି
କେବିତିମାତ୍ର, ନିନାମିଲାମି ; ଅପରେକିନେବ ତିଦିନାରାତିନିଲିନ୍,
ପୋଲିଚ୍ ପ୍ରିଲାଦିନିଲାମନ୍, ବୋଲିପିଲିବିନ୍ ତିରଦେଶକର
ପିନ୍‌ପିରକାଙ୍କାଲିନ୍ ମୋହିଲା ହୋଇଲ ଦ୍ଵାରା ଆଜ.
ମୁହାର ପୋଲିଚ୍ ବାଲିକାରାକୁ ଲିକିନ୍ ଫିଲିଙ୍କର 30,684
ଦରଣ ଲାଗେଇଲା ମୋହି ଆଲ୍‌ଲିଓପ ପିଲିକର ଆଜ.

හම, මිරිස්සයෙන් අරු තෙවෙනුයේ අදාළතියා ; මො, නුව
වත් 1898 ක්වූ ජෛවාරි වස 27 වෙති දින මෙම කොළඹ
දෙනියේදී සෞරකම් කළා ය යියා දූෂුරෝපණය
කරයි ඕති. බෙරවායුයියේ සිංහල මේනෙක් ඇත්,
බ්‍රිතාන්තම ; රැස්ට්‍රුට්, යකුන් නැවතතා ; විසස, අවුරුදු
30ක් පාව්ත්‍ර ඇතුළු ; ගැ, අඩි 5ක් රමු ඇතුළු ; ගැරුරු,
කොටුවුදී ; පාට, කළුල්ලතිය ; හානි, ප්‍රසාදය, උල්ලි
ඇතුළු ; කට්ට, ප්‍රසාදය ; දෑ, කොදුකාරයට ඇතුළු ; ඇස්,
ප්‍රසාදය, උල්ලි ඇතුළු ; ඉගෙන්, කළුදී, කොස්බේකට
බැඳුලා ඇතුළු ; උමුරුප්‍රාල, පිකක් ඇතුළු ; උපන් ගම,

මොරවත්කෙරලේ තිබෙන උම්බාන්ස් හෝ; බොහෝ
කොට පදිජ්‍ය සුළුතා, ඩිස්කාරිර තිරුවාප්‍රජාත්වී
තිබෙන කටුවලම්පිටියේය; කොයෝග්‍රිට ගැටුපෙන
යින්, උම්බාන්ස් ක, ගෙසිජ්ලිය, උම්පරා, උනයම්
ලුව සහ අවිජිලන්ය; අවිවාහකයා; ලැංඩ මැරිජ්ව
ගැනීයන්ට ආකාරය හිටියාය; මාවා, කොඩිජිකරින්
වනුඩා; සහේදරයේ, මිරිස්සයන් රුහියා, මිරිස්සයන්
අස්දිරියා සහ මිටිස්සයන් අඩ්ච්සා; කටුපාණේ විදුන
අරඹිලාත්, පොලිස් වූලාදු තියාටන් මොඩුව ගොදුට
දැනුම් ඇඟ. තන්ගල්ලේ රෙපාලිස්කෘකාරයුන විදින්
අඩික 11,635 දරණ වරෙන්තුව මොඩු ඇල්ලීටව
පිටකර ඇත.

සොරකම් කරන්ව යෙදුනා.

වත් 1898 කටු මාර්තු මස 22 වෙනි දින කොළඹ මරදා යෙහි ලේඛිත හැඳුම් ලේඛනයේ ඉඩපිටිකාලයෙන් සූරි 1ද, සරයෙන් 1ද, පුදු රෙරි 1ද, කාසිටලීන් සහ 50ද. අසේනිකාරයා, අම්බොර්ස් ලේඛිත, ලේඛිත හැඳුම් ලේඛනයේ ඉඩපිටිකාලයේ.

වම් 1898 කටු අපෙල් මස 3 වෙති දින පොලෝගය වෙලු තිබුණාවක නිරිති: කාඩු දේකීන් උතුරුන් තුළක්කු වන් (බෝරු 20ක) සි. එස්. එම්. ලකුණුගැසප අති දේකීන් දිය ඇති මිමිකුන්. අධිකිකාරයා, දිඛින් වාර්ලි මහන් මධ්‍ය, පොලෝගය වෙලු.

ବ୍ୟାକିଲେଖର ଜ୍ୟୋତି.

වි 1898 කුටු අපෙල් මය 5 වෙති දින මහඹුවර කිවේක කුත්සෑයේ හෝටලේවලට මධ්‍යමන් අහර තුරේ : කාර්ලිනිදියුන් සම්ග ඇපේ දුමක කැසැත්තාක රදී දොවුන්. අයිතිකාරකා, එ. ඇම්. වෝකර කොළඹ්මග්මන්මය.

ହୃଦୟ ଜିଲ୍ଲା

නු එ, රිහවැලියේ පටිඵුරුම්කේ නිබෙන කියරුකා භාව මූදලියාර වුයාරම්ලියේ පදිංචිව සිටිය ගෙර මාල්කෝන් මාස එකාගමාරකවෙන් පටනිය. (කො ගෝන්) නොහැය් එක්වීයත්තියේ දෙමලෙක්ක; රජුවාට, කුලීකාරයා; වෘත්ත, අවුරුදු විධිය; උස, අඩු රුපි රුපි, අභ්‍යන්තරයේ; පාට, සාමාන්‍යයේ; පාස, කාලය; නැත්ත, සිනියි, ශේෂිතය; ඇස්, කාලයේ; දත්ත, තොදු කාරකට ඇත; ව්‍යුත, කෙටිවුම්, දිගයි; ඉසකේ, කාලයේ; කොස්බියකට බැඳුලා ඇත; අරියවුල, ස්විලප යන් ඇත; ඇලිදින එක්විය, සාමාන්‍යයේ; දෙනුම, කරව කිට කෙටිවුවෙනා ඇත; සැම්වේශීලීම වෙත් බාල රුහියේ පුදු රෙදුද්ධන් ඇදුනු ඉතුකුවාය; බොහෝ කොට රාජ්‍යීයෙන් වෙනු හිරිය කොළඹ සහ රුදුන් එකේ වනුවෙනු කුලීකාරයෙන් විධිය පවුලේ බුදු ගැලී ගුණීම් ඇත සහ සෙශ්‍යරෙයාන් සම යෙනුවෙනු හුරුකාඟුකාඟ උපෙන් දික්කත වෙනුවෙනු සිටියේ; ප පිහිටිය සිරෙහෙත් කොළඹට සහ්ව ඇත; සුවුත් බිජාප්‍රසාද සහෙශ්‍යරුදයින් විසින් බඟුව මිරුලා ඇත කියා අඩ්ජ්වාසකරයි; පියා, පලුෂ්කොට්ටෙර් පද්ධියි; සහෙශ්‍යරෙයා, පිළුවාකේහෙත් සහ යදුලුත්තු, ප්‍රවතුර එකේ ඉතුකුවාය කියා (අඡ්‍ය වු මුදුනු).

பொவிஸ் அதிகாரிகள் பிடிக்கத்தேடும் ஆட்களின் விவரம்.

மன்னுள்ள சியா, கதுகை ம் ரூப் ஆவண்மீர் காங் டை, கெய்கவல என்னுமிடத்தில் வீசி இடத்தைக் களவுறுத் தான்னனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், கள கமசாதி, புத்தசமயி, வயசீ- உசை, உயரம்-அடி சை, சொழுத்த தேகம், கருமையான கபிலி நிறம், கட்டையான முக்கு, அகலமான வராய், தடித்த உதடு, சாதாரண மரன் பற்கள், முட்டை வழிவுமான கறுப்புக் கண்கள், கொண்டையாய்க் கட்டப்பட்ட கறுப்பு மயிர், விரிவான கால் விரல்கள், தெளிவுற்ற அல்லது தடித்த சத்த த்தையுடையவன், வகயில் பாற்குத்தடையாள முண்டு,

பிறந்தஇடமும் பொதுஇருப்பிடமும்-அகுன்கல், ஜாசா இமிடங்கள்-நாவலப்பிட்டியா, சடங்கு முடித்தவன், பெங்தொட வல்லவிடி கோறளையில் வல்கிடமுலயி ல் மனைவி சீவிக்கிருள், உருத்தாளர்-லற்றுவ கண்டி ஜெயனெரிஸ் சில்வா, அகுன்கலமிலிருக்கும் பொலிஸ் ஆபி சருக்கும் பிஸ்காஸ் ஆராச்சிக்கும் ரொஸ்கொட்டமிலிருக்கும் கொஸ்தாப்பல ஆராய்ச்சிக்கும், பிஸ்காஸ் ஆராய்ச்சிக்கும் இவனை நன்றாய்த் தெரியும். இவனைப் பிழக்க வலப்பிட்டியாவிலிருக்கும் பொலிஸ் நீத்வான்-விட்டிருக்கிற விளங்கிலக்கும் தக்கூடன்.

கமச்சிபற்றினுடைகே சியாடோரிஸ், காதுகு ம் ரூபு
தையீ குங்டி, வெலிக்கண்டமில் வழிமறித்து களவெ
தெதான்னைக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன்,
வெள்ளாளன், புத்த சமயி, கிருஷிகன், வயசு-ஏறக்கு
நூற்று கூடு, உயர்மாதி இ அங்குலம் சூ, நேர்த்தியான
தேகம், கருமை நிறம், வாயும் பற்சஞ்சு- நேர்த்தியான
வை, சாதாரணமான மூக்கு, கறுப்புக் கண்கள், பயப்ப
டத்தக்க பேச்சையுடையவன், கொண்டையாய்க் கட்ட
ப்பட்ட கறுப்பு மயிர், மீசையுண்டு, முகம் முழுதிலும்
மயிருண்டு, தட்டையாய் வெட்டப்பட்டிருக்கிறது, பய
ங்கரமான தோற்றுத்தையுடையவன், பிறங்கி இடமும்
பொதுயிருப்பிடமும்- டெனப்பிற்றியா வெலிகம்கோற
ளை, ஊசாடுமிடங்கள்- டெனப்பிற்றியா பசார், சடங்கு
முடித்தவன், இரண்டு பிள்ளைகளுண்டு, தகப்பனுடன்
டெனப்பிற்றியாவில் பிள்ளைகள் சீவிக்கிருக்கள், டெனப்
பிற்றியா டிவிசனில் இருக்கும் எல்லாத் தலைமைக்காரரு
க்கும் இவனை நன்றாய்த் தெரியும். இவனைப்பிடிக்கக் மா
த்தறையிலிருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விழுந்திலக்கம் ஈடுகூக்க.

வீவா எப்பற்றகே பாபுனே, கழகது ம் ஸு நைமன் கூட ந் வி, டியக்கா என்னுமிடத்தில் வீடுஇடைத்துக்கள் வெடுத்தான்னாக குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், கொய்க்கம் சாதி, புத்த சமவி, கிருவிகன், வயசு-எறக்குறைய உசு, உயரம்-அடிடி, மெஸ்த தேகம், மன்சல் வர்ணமான நிறம், நேரான பெரிய மூக்கு, வாயும் பற்களும்-பெரியவைகள், வட்டமான பெரிய கண்கள், கொண்டையாய் கட்டப்பட்ட நெனியல் மயிர், வளர்க்குறிக்க அற்ப மீசையுங் தாடியமுண்டு, பிறந்தலூட்டமும் பொதுஇருப்பிடமும்-அப்பறைக்க, ஊசாடுமிடங்கள் கண்டபொடபற்றுவில் கண்கொடா என்னுமிடத்திலும் வெள்ளபொடபற்றுவில் அபுபறைக்க என்னுமிடத்திலும், சடங்குமுடியாதவன், கண்கொடமில் அவனுடைய சகோதரி டங்கிகாமியுடன் டிவிக்கிறுன், தகப்பன்-எப்பற்றகேபாபா, தாய்-விதாறங்கே பபோ ஏற்றன, சகோதரர்கள்-எபிற்றகே அங்கிரிஸ்லம் எபிற்றங்கே ஜானிசாவும், இருவரும் அப்பறைக்கயில் டிவிக்கிறுர்கள், சகோதரிகள் கொடமிலிருக்கும் கண்கொடகம டங்கிகாமி, அபபறக்க யிலிருக்கும் விதானை ஆராய்ச்சிக்கும் பொலிஸ் ஆபிசருக்கும் டொல்லிடிசாவி ஜயசேக்கர பண்டார அயக்கவுக்கும் இவ்வைண நஸ்ருப்பத் தெரியும். இவ்வைணப்பிடிக்க மாத்தைறயிலிருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விழுந்திலக்கம் கூடசு.

மிரிச்கே அற அல்லது அடோனிசா, சுக்கிரம் ம் ரூபு தைமின் உள் வி, மிமண்க்கொல டெனியாவில் களவை தீதானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், பெரவய சாதி, புத்தசமயி, தொளில்-பேச்சுத்தாழி, வயசு-ஏறக்குறைய நூறு, உயரம்-ஏறக்குறைய அடி நீ, மெலிந்த தேகம், கருமையான கவிலிசிறம், சிறிய கூரான்

உமக்கு, சிறிய வாய், நேர்த்தியான பற்கள், சிறிய வாக்கு க்கண்கள், கெர்ண்டையாய் கட்டப்பட்ட கற்றுப் பயிர், அற்ப மீசையுண்டு, பிறங்கதிடம்-மொறுவாக்டே, ராஜீனாயி ல் உம்பொக்க என்னுமிடத்தில், பொதுவாய்த்துங்குமி டம்-க்குதுவாபற்று வெஸ்டில் கற்றுவாழுவாடியா என்னுமிடத்தில், ஊசாமீடங்கள்-உம்பொக்க கீமேவ்யா, டம்பகல உணியமுவாவும் அற்றவிக்கிட்றாவும், சடங்கு முடியாதவன், ஒரு வைப்பாட்டியை வைத்திருந்தான், அவன் டொஞ்சநாளைக்குமுல் இறந்துபோனான், மாமன்கடிமசாரிகே ஏற்றுபாபா, சாரோதரர்கள்-மிரிசகே ஜனி சா, மிரிசகே அந்தரிசாவும் மிரிசகே அபியாசாவும், கட்டுவத்திலிருக்கும் விதானை ஆராய்ச்சிக்கும் பொலிஸ் ஆபீசருக்கும் இவளை நன்றாய்த் தெரியும். இவளைப்பிடிக்க தங்காலையிலிருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விரூந்திலக்கம் கக்கூந்தி.

கிருப்பட்ட.

காத்தும் வருபு பங்குளிமீன் உடை, கொழும்பு மராதாணையில் லேடி கவுலை கூகு ஒஸ்பிரித்தாலிருந்து : கொண்டைக்கூர்க், சாறம் க, வெள்ளைக்டீலைக், காசில் ரூபாய் நிடி. சொந்தக்காரன், அம்புக்ரேஸ், வருத்தக்காரன், லேடி அவலோக் ஒஸ்பிரித்தல்.

கஷ்டத் தமிழ்நாடு சிற்றிரைமன் கூங்கள், பொல்காவலையில் ஒரு வகுக்காலிலிருந்து : இரட்டைக்குள்ளுவக்கு ஒன்று, அவார் அளவு 20, C. G. R. என்று அடையாளம்பண்ணினர் பொக்ஸ்லூட் அளவு க. சொந்தக்காரன், மிஸ்ரர் சிட்டி வார்ஸ், பொல்காவல்.

இளந்துபோனது.

கழுவது ம் வாஸ் சித்திரைமா இந் ட, சண்டியில் குவீன்ஸ் ஓட்டலைக்கும் மடத்துக்குழியிடையில் : ஒரு பூருச் அணைக்கப்பட்ட ஒரு வெள்ளி கண் கண்ணுடி யின் சங்கலை க. சொந்தக்காரன், மில்லிரிஸ் எ. எம். உவரக்கர்.

காணுமற்போனது.

ஒன்றைமாகச் சூட்டுக்குமுன் தின்னைவேலை புத்துரில் கைற்றகவ முதலியார் சுற்றம்பீட்டிலிருந்து பெருமா ஸ் கோன், தமிழன் இடைய சாதி (கோன்), தொளில்கூவி, வயசு-நூறு, உயரம்-அடி இது அங்குலம் நூறு, சாதாரணமான தேகம், சுருமைசிறம், நேரான மென்நீது மூக்கு, கறுப்புக்கணகள், ஒழுங்கான பற்கள், நீண்ட மெலி நீது முகம், கொண்டையாய்க் கட்டப்பட்ட ஏறு..புமயிர், அம்ப மீசையுண்டு, சாதாரணமான நடையுடையவன், பொதுவான தோற்றம், மெலிந்தவன், வளக்கமாய் ஒரு வெள்ளைச்சீலை கட்டிச்சொல்லான், பயிர்செய்யுங் தொளிலில், அவனுடைய சீவியத்தின் அதிகப்பகுதி கொரும்பிலும் நங்களினிலை செலவளிக்கப்பட்டது, சமுசாரத்தின் காணி பிரித்தனைப்பற்றி சகோதரர்களுடன் வாக்குவாதம்பண்ணினால் பிற்பாடு காணுமற்போனவன், சீவெனுடிருந்தால் கொழும்புக்குப்போவான் என்ற ஏதுக்கள் இருந்தது, ஆனால் அவனுடைய சகோதரர்களினாற் புத்துரில் கொலைசெய்யப்பட்டாளன் அப்யந்தகொள்ளப்பட்டிருக்கிறது, பளங்கோட்டையில் தகப்பன் சீவிக்கிறுன், சகோதரர்கள்-பிள்ளையைகோனும் சடலமுத்துவும் (அய்யந்தகொள்ளப்பட்டவர்கள்), புத்துரில் சீவிக்கிறார்கள்.

L. HOLLAND,

for J. D. MASON,
Acting Inspector-General of Police.